

**தொழில் திணைக்களம்**

### කම්කරු දෙපාර්තමේන්තුව

පාර්ලිමේන්තුවේ රජයේ ගිණුම් පිළිබඳ කාරක සභාව විසින් සභාගත කරන ලද වාර්තා සම්බන්ධයෙන් ස්ථාවර නියෝග අංක 119(4) යටතේ ගරු අමාත්‍යවරයාගේ නිරීක්ෂණ හා ගනු ලබන පියවර පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කිරීම.

### தொழில் திணைக்களம்

பாராளுமன்றத்தின் அரசு கணக்குக் குழுவின்மூலம் முன்வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக நிலையியற் கட்டளை இலக்கம் 119(4) இன் கீழ் கௌரவ அமைச்சரின் அவதானிப்புகள் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல்

### Department of Labour

Submission of observations of Hon. Minister and steps taken with regard to the reports labled by the Committee on Public Accounts in terms of Standing Order No. 119(4)

எனது இல.: FG/BU/COPA

நிதிப் பிரிவு

தொழில் திணைக்களம்,

கொழும்பு 05.

..J04/2024

செயலாளர்,

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு

பாராளுமன்றத்தின் பொது கணக்குகள் மீதான குழுவின் முன் வைக்கப்பட்ட அறிக்கை  
தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவதானிப்புகள்.

பாராளுமன்றப் பிரகரிப்பு தொடர்கள் இல. 290

நிறுவனத்தின் பெயர் - தொழில் திணைக்களம்

பகுதி ஒன்று - 08

தொடர் இல.	நிதி மற்றும் முன்னேற்ற மதிப்பீடு தொடர்பாக அடையாளங் காணப்பட்ட குறைபாடுகள்.	குறைபாடுகளைச் சீர்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை
1.	<p>நிலையான சொத்துப் பதிவேடு இற்றைப்படுத்தத் தவறியமை.</p> <p>பொருட்கள் பதிவேடு இற்றைப்படுத்தப்பட தவறியமை.</p> <p>நுகர்வு களஞ்சிய பதிவேடு இற்றைப்படுத்தப்பட தவறியமை.</p>	<p>அரசு கணக்குகளின் சுற்றுறிகுப இல .267/2018 பொது அறிவுறுத்தல்களின் கீழ் நிலையான சொத்திற்கு பதிவேடு பராமரித்தல் அவசியமானதன்று ஏனெனில் நிலையான சொத்து CIGAS நிகழ்ச்சியில் உள்ளது.</p> <p>பொருட்கள் பதிவேடு மற்றும் நுகர்வு களஞ்சிய பதிவேடு நாளாந்தம் இற்றைப்படுத்தப்பட்டு வருகின்றது.</p>
2.	இழப்புக்களின் பதிவு இற்றைப்படுத்தத் தவறியமை.	இழப்புக்களின் பதிவு தற்பொழுது இற்றைப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன் முறையாகப் பராமரிக்கப்பட்டுவருகின்றது.
3.	2004 மே 11 ஆம் திகதிய 171/2001 ஆம் இலக்க அரசு கணக்குகள் சுற்றறிக்கையின்	அரசு சம்பளம் தயாரிக்கும் மென் பொருளின் முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் இரகசியக் குறியீடுகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

	<p>பிரகாரம் அரச சம்பளம் தயாரிக்கும் மென் பொருளின் முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் இரகசியக் குறியீடுகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றத் தவறியமை.</p>	
4.	<p>கணக்காய்வாளர் அதிபதியின் அனைத்து கணக்காய்வு வினாக்களுக்கும் ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்கத் தவறியமை.</p> <p>உள்ளக கணக்காய்வு வினாக்களுக்கு ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்கத் தவறியமை.</p>	<p>கணக்காய்வாளர் அதிபதியின் அனைத்து கணக்காய்வு வினாக்களுக்கும் ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்கத் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றது</p> <p>உள்ளக கணக்காய்வு வினாக்களுக்கு ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்கத் தற்பொழுது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றது</p>
5.	<p>2017 யூன் 26 ஆம் திகதிய 1/ 2017 ஆம் இலக்க சொத்து முகாமைத்துவப் பந்தியின் பிரகாரம் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் மற்றும் அறிக்கப்பட்ட சொத்துகளின் விபரங்களை கொம்ரொலர் அதிபதி அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்கத் தவறியமை.</p>	<p>2017 யூன் 26 ஆம் திகதிய 1/ 2017 ஆம் இலக்க சொத்து முகாமைத்துவப் பந்தியின் பிரகாரம் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் மற்றும் அறிக்கப்பட்ட சொத்துக்களின் விபரங்களை கொம்ரொலர் அதிபதி அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்கத் தவறியமை.</p>
6.	<p>களஞ்சியங்களின் வருடாந்த ஆய்வினால் கொடுக்கப்பட்ட பிற சிபாரிசுகள் உட்பட மிகைத்தொகைகள் மற்றும் பற்றாக்குறைகள்</p>	<p>2021 ஆம் ஆண்டில் நாட்டில் நிலவிய துற்றிலைகளின் காரணமாக உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்க முடியாதிருந்தபோதிலும் , 2022 ஆம் ஆண்டில் இருந்து உரிய கால சட்டகத்தினுள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.</p>

	மீதான சிபாரிசுகளில் உரிய கால சட்டகத்தில் அமல் படுத்த தவறியமை.	
7.	<p>அனைத்து வாகனங்களுக்கும் அரச இலச்சினையை வர்ணம் தீட்டத் தவறியமை.</p> <p>பாவனைக்கு உதவாத வாகனங்களை 08 மாத காலப் பகுதிக்கும் குறைவான காலப்பகுதியில் அப்புறப்படுத்தத் தவறியமை.</p> <p>அரச வாகனங்கள் விபத்துக்கள் பொருட்டு, நி. ஒ. 103,104,109 மற்றும் 110 இன் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப் படத் தவறியமை.</p> <p>2016 திசெம்பர் 29 ஆம் திதிய 30/2016 ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் 3.1 பந்தியில் உள்ள ஏற்பாடுகளுக்கு அமைய நிறுவனங்களின் வாகனங்களுக்கான எரிபொருள் பரிசோதனை செய்யத் தவறியமை.</p>	<p>2021 ஆம் ஆண்டில் சில வாகனங்களில் அரச இலச்சினை வர்ணம் தீட்டப்பட்டது. அரச தொழிற்சாலையிடமிருந்து அனைத்து வாகனங்களுக்கும் அரச இலச்சினையை வர்ணம் தீட்டுவதற்காக விலை மனுக்கள் கோருவதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p> <p>பாவனைக்கு உதவாத வாகனங்களை அப்புறப்படுத்தும் நடைமுறையைப் பின்பற்ற குறிப்பிடத்தக்க காலம் செலவிடப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பரிசோதகர் உள்ளடங்கிய ஒரு குழுவினால் வாகனங்கள் மதிப்பீடு / விலைமனுக் கோரல் நடவடிக்கைகள் போன்றன நடாத்தப்படுகின்றன இந் நடைமுறையினை மிகக் குறைந்த நேரத்தில் செய்வதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.</p> <p>2021 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அரச வாகனங்கள் விபத்துக்கள் பொருட்டு நி. ஒ. 103,104,109 மற்றும் 110 இன் பிரகாரம் விசாரணைகள் நடாத்தப்பட்டதுடன் நடவடிக்கைகள் முடிவுசெய்யப்பட்டுள்ளன. நிதி ஒழுங்கு விதியின் பிரகாரம் இடம்பெற்ற விபத்துக்களின் விசாரணைகளை உரிய காலத்தினுள் முடிவு செய்வதற்குத்தேவையான நடவடிக்கைகள் தற்பொழுது எடுக்கப்பட்டுள்ளன.</p> <p>2020 இன் முதல் அரை ஆண்டு மற்றும் 2021 இல் கொரோனா தொற்றுப் பாதிப்பிற்கு முகங்கொடுத்திருந்ததனால், அனைத்து வாகனங்கள் பொருட்டும் எரிபொருள் பரிசோதனை நடைமுறை செய்தலானது நடை முறையில் பாரிய சிக்கலை ஏற்படுத்தியிருந்து. எனவே, எரிபொருள் பரிசோதனை 19 வாகனங்களுக்கு மட்டுமே செய்யக் கூடியதாக இருந்தது. 2016 திசெம்பர் 29 ஆம் திதிய 30/2016 ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் 3.1 பந்தியில் உள்ள ஏற்பாடுகளுக்கு அமைய அனைத்துவாகனங்களுக்கான எரிபொருள் பரிசோதனை செய்ய தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.</p>

8.	நி. ஒ. 94 (1) இன் கீழ் வாக்குப் பண ஏற்பாடுகளைப் பயன்படுத்திய பின்னரான ஏற்பாடுகளின் எல்லைக்கு மீறி செலவழித்தல், அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்கு விஞ்சிய மீதி ஏற்பாடுகளிலிருந்து கடப்பாடுகளை மேற்கொள்ளல்	2021 இல் நி.ஒ. 94(1) இன் கீழ் வாக்குப்பண ஏற்பாடுகளை பயன்படுத்திய பின்னர் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளை விஞ்சியதான மீதி ஏற்பாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படவில்லை
9.	ஒரு வருடத்திற்கும் மேலாக உள்ள கடன் நிலுவைகள்.	<p>நீண்ட காலம் அறவிட முடியாத ரூபா. 207, 484.25 தொகையினை அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் துண்டிப்பதற்குத் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p> <p>பிணையாளர்களிடமிருந்து மீள அறவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.</p> <p>வழக்குகள் தொடுத்தவின் மூலம் மீள அறவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.</p> <p>நிலுவையில் உள்ள கடன் மீதிகளை செலுத்துவதற்கு அலுவலர்களுக்கு ஞாபக மூட்டல்களை அனுப்புதல்.</p> <p>அலுவலர்களுக்கு உரிய பிரதேசங்களின் பிரதேச செயலகம் மற்றும் கிராம அலுவலர் ஊடாக கடனில் நிலுவையாக உள்ள மீதியைச் செலுத்துவதுடன் தொடர்பான அலுவலர்களுக்கு அறிவிப்பதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுத்தல்.</p>
10.	நி. ஒ. 571 இன் பிரகாரம் பொதுவைப்புக் கணக்கின் காலாவதியான வைப்புக்கள் பொருட்டு நடவடிக்கை எடுக்கத் தவறியமை.	நி. ஒ. 571 மற்றும் நி. ஒ. 570 இன் பிரகாரம் மாவட்ட அலுவலகங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

01.	<p>சரியான முறையில் பிரசுரஞ்செய்து சாசனத்தினைத் தயாரித்து அமுல்படுத்தத் தவறியமை.</p> <p>நிறுவனத்திற்குள் பிரசுரஞ்செய்து சாசனத்தினைத் நடைமுறைப்படுத்துவனை மதிப்பீடு செய்வதற்கு மற்றும் மேற்பார்வை செய்வதற்கும் ஒரு முறைமை ஒன்று நிறுவனத்தினால் உருவாக்கப்படவில்லை</p>	<p>பிரசுரஞ்செய்து சாசனம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதுடன் 2023.04.24 இலிருந்து அமுல்படுத்தப்பட்ட வருகின்றது.</p> <p>அதனை நிறுவனத்தினுள் நடைமுறைப்படுத்துவனை மதிப்பீடு செய்வதற்கு மற்றும் மேற்பார்வை செய்வதற்கும் ஒரு முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.</p>
02.	<p>அனைத்து அலுவலர்கள் உள்ளடங்கலாக முன்னேற்ற ஒப்பந்தங்களை தயாரித்தல் மற்றும் கைச்சாத்திடத் தவறியமை.</p>	<p>2018 சனவரி 24 ஆம் திதிய 02/2018 ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் இணைப்பு 2 உள்ள வடிவமைப்பின் அடிப்படையில், தொழில் திணைக்களத்திற்கான 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான மனிதவள அபிவிருத்தித் திட்டம் வரையப்பட்டுள்ளது என்பதுடன் சொல்லப்பட்ட திட்டம் 2021.06. 29 இல் தொழில் அமைச்சிற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p> <p>அதேபோல், சொல்லப்பட்ட சுற்று நிருபத்தின் இணைப்பு -01 இன் பிரகாரம் தயாரிக்கப்பட்ட மனிதவள அபிவிருத்தித் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு அனைத்து அலுவலர்களையும் வருடாந்த அபிவிருத்தி ஒப்பந்தங்களுக்கு உட்படுத்துவதற்கு ஆரம்ப வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p> <p>இத் திணைக்களமானது பல சேவை மட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 3121 ஆளணியினரைக் கொண்டதாகும் என்பதுடன் இந்த நிலைமை, இப்பணியினை சிக்கலாக்கியுள்ளது, அது பற்றிய முறையான ஆய்வு தேவைபடுகின்றது.</p> <p>எவ்வாறாயினும், 1998 திசம்பர் 11 ஆம் திகதிய 0898 (II) ஆம் இலக்கம், 1998 ஏப்பிரல் 30 ஆம் திதிய 0898 (I) ஆம் இலக்கம் மற்றும் 1998 மார்ச் 13 ஆம் திதிய 0798 ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையினால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னேற்ற மதிப்பீட்டு வடிவங்களை பொதுச்சேவையில் உள்ள அனைத்து பதவி நிலை அலுவலர்கள் மற்றும் பதவி நிலை அல்லாத அலுவலர்கள் பொருட்டு பூரணப்படுத்துதல் மற்றும் 2021 ஆண்டிற்காக ஒப்பமிடுவித்தலுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனது என்பதனை தயவுடன் குறிப்பிடுகின்றேன்.</p>

		<p>மேலும், 02/2018 ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு மேலதிகமாக வெளியிடப்பட்ட "பொதுத் துறையின் மனிதவளங்கள் அபிவிருத்தி" மீதான 2023 நொவெம்பர் 30 ஆம் திகதிய 02/201891 இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையினாலும், 1998 திசெம்பர் 11 ஆம் திகதிய 08/98 (II) ஆம் இலக்கம், 1998 ஏப்பிரல் 30 ஆம் திகதிய 08/98 (I) ஆம் இலக்கம் மற்றும் 1998 மார்ச் 13 ஆம் திகதிய 07/98 ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையினால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னேற்ற மதிப்பீட்ட வடிவங்களை பொதுச்சேவையில் உள்ள அனைத்து பதவி நிலை அலுவலர்கள் மற்றும் பதவி நிலை அல்லாத அலுவலர்கள் பொருட்டு பயன்படுத்துவதற்கு அறிவித்துள்ளேன் என்பதனை தயவுடன் அறிவிக்கின்றேன்.</p>
03.	<p>சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களுக்கான பிரகடனம் அனைத்து அலுவலர்களினாலும் சமர்ப்பிக்கத் தவறியமை.</p>	<p>2021 இல் கொரோனா தொற்று காரணமாக, அலுவலர்களினால் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களுக்கான பிரகடனம் சமர்ப்பிக்கத் தாமதமான போதிலும், அனைத்து அலுவலர்களிடமிருந்தும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களுக்கான பிரகடனத்தினை வருடாந்தம் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p> <p>இது தொடர்பாக மேற்பார்வை செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>



மனுஷ நானையக்கார

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர்

Manusha Nanayakkara  
Minister of Labour & Foreign Employment  
Ministry of Labour & Foreign Employment  
7<sup>th</sup> Floor, Menewara Piyesa,  
Narahenpita, Colombo 05.